

DEPOSITION OF WITNESS

(Chapter XXIII Code of Criminal Procedure)

IN THE COURT OF THE CHIEF JUDICIAL MAGISTRATE, VIRUDHUNAGAR DISTRICT AT SRIVILLIPUTTUR.

Calendar)
Miscellaneous)
Preliminary Register)
Sessions)

C.C. 390-2016

Deposition of witness for

(Prosecution P.W. 4
Defence
(Court

Name	P.U.Karthigeyan		
Father's Name	P.M.Umasankaran	Designation	Joint Director of Drugs Control
Village	Chennai	Religion	Hindu
Taluk	Chennai	Age	59

Solemnly affirmed in accordance with the provisions of the Oath Act, 1969 (Central Act 44 of 1969 on the 30th day of June 2026.

Accused absent. (U/s.317 of Crpc filed)

முதல்விசாரணை-

நான் தற்போது இணை இயக்குநர் மருந்து கட்டுப்பாட்டு துறை, சென்னையில் பணிபுரிந்த வந்து தற்போது தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளேன். கடந்த டிசம்பர் 2010 அன்று மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்போல் நான் திருச்சியில், திருச்சி II சரக மருந்துகள் ஆய்வாளராக பணிபுரிந்தபோது என்னையும், மற்ற மருந்து ஆய்வாளர்களையும் சத்திரப்பட்டியிலுள்ள காஸ் மற்றும் பேன்டேஜ் தயாரிப்பாளர்களை ஆய்வு செய்வது தொடர்பாக எங்களை அங்கே அனுப்பினார்கள். நான் கடந்த 27.12.2010 அன்று சத்திரப்பட்டி இராஜபாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்திவேல் முருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற காஸ் மற்றும் பேன்டேஜ் தயாரிக்கும் தொழிற்சாலையை நானும், மருந்துகள் ஆய்வாளர் நாகலட்சுமியும் மற்றும் மொபைல் ஸ்குவாட் உதவி இயக்குநர் திரு.பார்த்தீபன் அவர்களின் மேற்பார்வையிலும் சோந்து ஆய்வு செய்தோம். அப்போது திரு.டி.சங்கரலிங்கம் என்பவர் அந்த நிறுவனத்தின் பொறுப்பாளராகவும், Manufacturing Chemist ஆகவும் அன்றையதேதியில் பணிபுரிந்து வந்தார். அவரிடம் விசாரித்தபோது அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களான திருமதி.எம். அருணா, எம். அமுதா, எம். உமாதேவி மற்றும் எம். ரதி ஆகியோர் தற்சமயம் நிறுவனத்தில் இல்லையென்று தொரிவித்தார். அவரிடம் இதுபற்றி விசாரித்தபோது அந்த நிறுவனத்திற்கு காஸ் மற்றும் பேன்டேஜ் தயாரிப்பதற்கு மருந்து கட்டுப்பாட்டு துறையிலிருந்து படிவம் 25 மூலமாக உரிமம் பெற்று தாங்கள் காஸ் மற்றும் பேன்டேஜை தயாரித்து வந்ததாக கூறினார். அந்த நிறுவனத்தை ஆய்வு செய்தபோது அதில் 1 பாக்கெட் Gauze Absorbent Batch No.924 Manufactured by M/s.Bhagyashri Surgicals Plot No.23, Vita Rural Industrial Estate , Vita District Sangli for the use of Government of Gujarat – Not for sale என்று குறிப்பிடப்பட்ட பாக்கெட் இருந்தது.

மேற்படி பாக்கெட்டில் உள்ள லேபிலில் Gauze Absorbent Batch No.924 Manufactured by M/s.Bhagyashri Surgicals Plot No.23, Vita Rural Industrial Estate , Vita District Sangli for the use of Government of Gujarat – Not for sale என்ற குறிப்பிடப்பட்ட பொருளானது **அ.சா.பொ.1** ஆகும். இது மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் 1940 Sec.18 (a) (i) r/w 17 (B) (e) என்ற பிரிவின் கீழ் வேறொரு தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிட்டிருப்பதால் இது Spurious மருந்தாக கருதப்படும். எனவே, மேற்சொன்ன மருந்து பொருளை மகஜர் மற்றும் படிவம் 16 கொண்டு இரண்டு தனிப்பட்ட சாட்சிகளின் முன்னிலையில் திரு.டி. சங்கரலிங்கம் நிறுவனத்தின் பொறுப்பாளரிடமிருந்து கைப்பற்றினோம். படிவம் 16 **அதசாஆ 16**. மேற்குறிப்பிட்ட மகஜர் **அதசாஆ. 17** மேலும் நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு.டி.சங்கரலிங்கம் அவர்களை விசாரித்தபோது நான்தான் இந்த கம்பெனியில் பொறுப்பாளராக இருந்து, கம்பெனியை நடத்தி வருவதாகத் தொரிவித்தார். மேலும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் பெயரிலிருக்கக் ஏனைய நிறுவனங்களான சத்திரப்பட்டியிலுள்ள குரு டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஸ்ரீ முத்துமாரி டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனங்களையும் இந்த இடத்திலிருந்துதான் தான் நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக இந்த இரு நிறுவனங்களின் விற்பனை சீட்டுக்களை இங்குதான் உருவாக்குவதாகவும்த் தொரிவித்தார். தான்தான் இந்த மூன்று நிறுவனங்களையும் மேற்குறிப்பிட்ட ஸ்ரீ சக்திவேல் முருகன் டெக்ஸ்டைல்ஸ் அமைந்துள்ள நம்பர் 245 A/4. இராஜபாளையம் ரோடு, சத்திரப்பட்டி 626102 என்ற இடத்திலிருந்து நடத்தி வருவதாகத் தொரிவித்தார். மேலும் தாங்கள் திருவாளர்கள் பரோடா சாஜிக்கல் , பிரைவேட் லிமிடெட் , பரோடா மற்றும் சில்வர் லயன் மற்றும் சாயா சாஜிகல்ஸ் மற்றும் சோன்டெக்ஸ் ரோல்டு பேன்டேஜ் இன்நதுர் ஆகிய நிறுவனங்களுக்கு காஸ் மற்றும் பேன்டேஜ்களுக்கான ஆர்டர் பெற்று அவர்களுக்கு தயாரித்து சத்திரப்பட்டியிலிருந்து அவர்களது வடமாநிலங்களிலுள்ள வெவ்வேறு இடங்களுக்கு சப்ளை செய்து வருவதாகத் தொரிவித்தார். மேலும் இதற்குண்டான லேபிள்களை அந்தந்த நிறுவனங்களே அச்சிட்டு இவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும், அதை தாங்கள் தயாரித்து வைத்துள்ள காஸ் மற்றும் பேன்டேஜ் பொருட்களுக்கு ஒட்டி அதை வடமாநிலங்களில் உள்ள மேற்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும்த் தொரிவித்தார். இதற்குரிய பணத்தை அவர்கள் HDFC Bank மற்றும் Tamilnadu Mercantile Bank-ல் செலுத்திவிடுவதாகவும்த் தொரிவித்தார். மேலும் ஸ்ரீ முத்துமாரி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் குரு டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்வதற்குண்டான எந்த மருந்து உரிமமும் இல்லையென்றுத் தொரிவித்தார். மேலே குறிப்பிட்டவற்றை தன்னிச்சை வாக்குமூலமாக 27.12.2010 அன்றுத் தொரிவித்தார். இந்த 27.12.2010 தேதியிட்ட தன்னிச்சை வாக்குமூலம் **அதசாஆ 18** ஆகும். மேலும் 27.12.2010 அன்று நான் அவருக்கு மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் பிரிவு 22 (i) (cca) – ன் படி நான் அவருக்கு சில ஆவணங்களை குறிப்பிட்டு அவற்றை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி கடிதம் கொடுத்தேன். அந்த கடிதம் **அதசாஆ 19**. இதனை யொட்டி திரு.டி.சங்கரலிங்கம் அவர்கள் மேற்குறிப்பிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆவணங்களை சமர்ப்பித்தார். அவற்றை நகல் எடுத்து நானும், திரு.டி.சங்கரலிங்கம் அவர்களும் கையொப்பம் இட்டு ஓர்ஜினல் டாக்குமெண்டுகளை அவரிடம் திருப்பி கொடுத்துவிட்டேன். இதை பெற்றுக்கொண்டதாகத் தொரிவித்து கையெழுத்திட்டது. **அதசாஆ 20** ஆகும். மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களான மருந்து உரிமம் படிவம் 25 மற்றும் படிவம் 26 மற்றும் Endorsement Copy (3 பக்கங்கள்) ஆகியவை **அதசாஆ 21** ஆகும். பின்னர் திருவாளர்கள் ஸ்ரீசக்திவேல் முருகன் டெக்ஸ்டைல்ஸ் அவர்களது

பங்குதாரர் ஒப்பந்தம் (5 பக்கங்கள்) **அதசாஆ 22** ஆகும். திருவாளர்கள் ஸ்ரீசக்திவேல் முருகன் டெக்ஸ்டைல்ஸ் அவர்களது வணிகவாரித்துறையின் பதிவுச்சான்று **அதசாஆ 23**. திருவாளர்கள் குரு டெக்ஸ்டைல்ஸ், சத்திரப்பட்டி அவர்களது வணிகவாரித்துறையின் பதிவுச்சான்று **அதசாஆ 24**. திருவாளர்கள் ஸ்ரீமுத்துமாரி டெக்ஸ்டைல்ஸ், சத்திரப்பட்டி அவர்களது வணிகவாரித்துறையின் பதிவுச்சான்று **அதசாஆ 25** மற்றும் திருவாளர்கள் ஸ்ரீமுத்துமாரி டெக்ஸ்டைல்ஸ், சத்திரப்பட்டி அவர்களது பங்குதாரர் ஒப்பந்தம் (7 பக்கங்கள்) **அதசாஆ 26** ஆகும். Tamilnadu Mercantile Bank Limited, Rajapalayam அவர்களது குருடெக்ஸ்டைல்ஸ், சத்திரப்பட்டி அவர்களது Bank Statement (4 பக்கங்கள்) **அதசாஆ 27** ஆகும். HDFC Bank , Rajapalayam அவர்களது குரு டெக்ஸ்டைல்ஸின் Bank Statement (3 பக்கங்கள்) **அதசாஆ 28** ஆகும். Tamilnadu Mercantile Bank Limited, Rajapalayam அவர்களது ஸ்ரீ சக்திவேல் முருகன் டெக்ஸ்டைல்ஸ், சத்திரப்பட்டி அவர்களது Bank Statement (6 பக்கங்கள்) **அதசாஆ 29** HDFC Bank , Rajapalayam அவர்களது ஸ்ரீ சக்திவேல்முருகன் டெக்ஸ்டைல்ஸின் Bank Statement (3 பக்கங்கள்) **அதசாஆ 30** ஆகும். Tamilnadu Mercantile Bank Limited, Rajapalayam அவர்களது ஸ்ரீ முத்துமாரி டெக்ஸ்டைல்ஸ், சத்திரப்பட்டி அவர்களது Bank Statement (5 பக்கங்கள்) **அதசாஆ 31** ஆகும். HDFC Bank , Rajapalayam அவர்களது ஸ்ரீ முத்துமாரி டெக்ஸ்டைல்ஸின் Bank Statement (4 பக்கங்கள்) **அதசாஆ 32** ஆகும். மேலும் அவர்களது நிறுவனத்தை ஆய்வு செய்தபோது அவர்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தொலைபேசி மூலம் பெறும் ஆர்டர்களை குறித்து வைக்கும் நோட்புக் (3 பக்கங்கள்) **அதசாஆ 33** ஆகும். மேலும் இந்த ஆர்டர்களை பெற்றபிறகு தயார் செய்து அனுப்பப்படும் குறிப்புகளை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து வைத்திருந்தார்கள். இதனுடைய தொகுப்பு (40 பக்கங்கள்) **அதசாஆ 34** ஆகும். மேலும் மற்றொரு பதிவேட்டில் இது தொடர்பாக குறிப்புகள் எழுதி வைத்திருந்ததை (32 பக்கங்கள்) **அதசாஆ 35** ஆகும். மேலும் இந்த தயாரித்த பொருட்களை பல்வேறு கொள்முதல் பட்டியல்கள் மற்றும் லாரி ரசீதுகள் ஆகியவை (46 பக்கங்கள்) **அதசாஆ 36** ஆகும். மேலும் நான் மருந்து ஆய்வாளராக தமிழ்நாடு அரசின் 15.10.2003 தேதியிட்ட அரசிதழில் எனது பெயர் பதிவானது தொடர்பான ஆவணம் **அதசாஆ 37** ஆகும். மற்றும் 27.12.2010 தேதியிட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, அலுவலகத்தின் மேற்குறிப்பிட்ட கூட்டாய்வு சம்பந்தமான ஆணை **அதசாஆ 38** ஆகும். மேற்கூறிய படிவம் 16 மற்றும் மகஜரில் கைப்பற்றப்பட்ட 1 பாக்கெட் Gauze Absorbent Batch No.924 Manufactured by M/s.Bhagyashri Surgicals Plot No.23, Vita Rural Industrial Estate , Vita District Sangli for the use of Government of Gujarat – Not for sale என்பது அ.சா.பொ 1 ஆகும். மேலும் இந்த பொருளை 28.12.2010 அன்று தலைமை குற்றவியல் நீதிமன்றம், திருவில்லிபுத்தூரில் மனு மற்றும் மகஜர் மற்றும் படிவம் 16 ஆகியவைகளின் ஒர்ஜினல் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு பின்பு அ.சா.பொ 1 மருந்துகள் ஆய்வாளரிடமே ஒப்படைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட இந்த மனு **அதசாஆ 39** ஆகும். மேலும் இந்த நிறுவனங்களில் விசாரணை செய்ததில் மேல் குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட Gauze Absorbent பல்வேறு நிறுவனங்களுக்கு V-Tranz என்ற லாரி டிரான்ஸ்போர்ட் மூலமாக அனுப்பப்படுவது தொரியவந்தது. V-Tranz நிறுவனத்தை விசாரித்தபொழுது அவர்களது சேலம் டிப்போவில் சில V-Tranz பண்டில்கள் இருப்பதாக தொரியவந்தது. எனவே அங்குள்ள மருந்து கட்டுப்பாட்டு துறை , உதவி இயக்குநர் நகலில் தொரிவிக்கப்பட்டு அந்த V-Tranz சேலம் டிப்போவில் ஆய்வு செய்யுமாறு துணை இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இதன்பின் அங்கு மருந்துகள் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் 28.12.2010 அன்று மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் மற்றும் அசாபொ1 ஆகியவற்றையும் விருதுநகர் சரக மருந்துகள் ஆய்வாளர் திரு.கே.யு.சந்திரசேகர் அவர்களிடம் 28.12.2010 அன்று கடிதம் மூலம் அனைத்து ஆவணங்களும் அசாபொ 1-ம் ஒப்படைக்கப்பட்டன. இந்த கடிதம் அதசாஆ 40 ஆகும். வழக்கு தாக்கல் செய்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் வழங்கிய அனுமதி உத்தரவு அ.சா.ஆ.41 (உரிய நபர் மூலம் குறியீடு செய்யப்பட வேண்டுமென்று எதிரி தர்ப்புவழக்கறிஞர் ஆட்சேபனை செய்ததன்பேரில் ஆட்சேபனையுடன் குறியீடு செய்யப்படுகின்றது)

11, 12 எதிரிகள் தர்ப்பு குறுக்கு விசாரணை -

இவ்வழக்கில் சக்திவேல் முருகன் டெக்ஸ்டைல்ஸ் பொறுப்பாளாரான எதிரி சங்கரலிங்கத்தை விசாரித்தபோது அவர் கொடுத்த ஆவணங்களை பெற்று அதன்படி மெட்மரியல் சேலத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் கம்பெனி குடோனில் இருப்பதாக தகவல் பெற்று அங்குள்ள சேலம் மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு ஆய்வு நடத்தப்பட்டு அங்குள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக எனது விசாரணையில் சேலம் உதவி இயக்குநர் சொன்னார். பரோடா சர்ஜிக்கல்ஸ் சம்பந்தமாக லேபிலோ ஆவணங்களோ நான் எதுவும் கைப்பற்றவில்லை என்றால் எங்கள் விசாரணையில் 6ஆம் எதிரி தனது வாக்குமூலத்தின்போது பரோடா சர்ஜிக்கல்லுக்கு கொடுக்கப்பட்ட ரசீதுகளையும், டிரான்ஸ்போர்ட் பில்களையும் எங்களிடம் ஒப்படைத்தார். அந்த ஆவணங்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்று எனக்கு தெரியாது. 11, 12 எதிரிகளுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்றும் அவர்களை தேவையில்லாமல் வழக்கில் சேர்த்துள்ளேன் என்றால் சரியல்ல. உயர்அதிகாரிகளின் வேண்டுகோளுங்கிணங்க 11, 12 எதிரிகள் மீது பொய்யான வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல. அ.சா.ஆ.41 சம்பந்தமாக எனக்கு நேரடியாக எதுவும் தெரியாது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு இந்த வழக்கு சம்பந்தமாக தகவல் சொன்னோமா என்றால் எனக்கு தெரியாது. அ.சா.ஆ.41-இல் அவர்களுக்கு தகவல் அனுப்பியதாக குறிப்பிடவில்லை என்றால் சரிதான். வெளிமாநிலங்களில் அனுமதி பெற்ற உற்பத்தியாளர்கள் மீது இங்குள்ள மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றால் சரியல்ல. அ.சா.ஆ.41-இல் தேதி பேணாவால் எழுதப்பட்டுள்ளது என்றால் சரிதான், அதில் கையொப்பமிடும்போது தேதி கையால் எழுதப்பட்டுள்ளது. அ.சா.ஆ.41 எந்தெந்த ஆவணங்களை பரிசீலனை செய்து அது வழங்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை என்றால் சரிதான்.

13 ஆம் எதிரி தர்ப்பில் குறுக்குவிசாரணை-

27.12.2010 ஆம் தேதி மருந்து கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குநரின் உத்தரவின்பேரில் சக்திவேல் டிரோட்ஸ் நிறுவனத்திற்கு ஆய்விற்கு சென்றனர் என்றால் சரிதான். அ.சா.ஆ.38-இல் சக்திவேல் முருகன் டெக்ஸ்டைல்ஸில் யார், யார்

ஆய்விற்கு சென்றனர் என்று சொல்லப்படவில்லை என்றால் சரிதான். யார், யார் ஆய்விற்கு செல்ல வேண்டுமென்ற விபரமும் அதில் சொல்லப்படவில்லை என்றால் சரியல்ல, இணைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அது இணைக்கப்படவில்லை. மருந்து கட்டுப்பாட்டுத்துறை துணை இயக்குநர் அவர்களுக்கு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 13 ஆம் எதிரி போலியான மருந்து பொருட்கள் வாங்குவதாக புகார் எதுவும் சென்றதா என்று எனக்கு தெரியாது. சா.பொ.1 நான் கைப்பற்றிய பொருள் இல்லை என்றால் சரியல்ல, நான் கைப்பற்றியபோது சா.பொ.1-இல் ஒட்டியிருந்த லேபிள் தற்போது இல்லை. சா.பொ.1-இல் உள்ள படிவம் 16 நான்தான் எனது கைப்பட எழுதினேன். அதில் தயாரிப்பு தேதி ஜூன் 2008, காலாவதி தேதி மே 2010 என்று குறிப்பிட்டுள்ளது. நாங்கள் ஆய்வு செய்த தேதியில் சா.பொ.1 காலாவதி ஆகிவிட்டது என்றால் சரிதான். காலாவதியான பொருளை வைத்து 13 ஆம் எதிரி மீது பொய்யான வழக்கினை தாக்கல் செய்துள்ளோம் என்றால் சரியல்ல. 13 ஆம் எதிரியை இவ்வழக்கில் சம்பந்தப்படுத்த சா.பொ.1-யை தவிர வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால் எனக்கு ஞாபகம் இல்லை. எனது முதல்விசாரணையிலும் பாக்யபூரி சர்ஜிக்கல்ஸ் சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றியதாக சொல்லவில்லை என்றால் சரிதான். அ.சா.ஆ.17-இல் கையொப்பமிட்ட சாட்சிகள் இவ்வழக்கில் விசாரணை செய்யவில்லை என்றால் எனக்கு தெரியாது. பொதுவாக ஒரு மருந்துப்பொருளை கைப்பற்றும்போது அதனை அரசின் பகுப்பாய்விற்கு அனுப்பி அறிக்கை பெறுவோம் என்றால் சரிதான், ஆனால் இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இல்லாததால் ஆய்விற்கு அனுப்ப முடியவில்லை. சா.பொ.1 எவ்வளவு நீளம் என்றால் அதன் லேபிலில் 90 cm X 18 மீட்டர் குறிப்பிடப்பட்டுள்ளதை நான் படிவம் 16-லும், அ.சா.ஆ.17-மகசரிலும் சொல்லியுள்ளேன். சா.பொ.1-இன் ஒரு பகுதியை பகுப்பாய்விற்கு அனுப்பியிருக்கலாம் என்றால் அதன் சீல்லை அகற்றக்கூடாது என்பதற்காக அனுப்பவில்லை. சா.பொ.1 சீல் செய்த பாக்கெட் இல்லை என்றால் நாங்கள் தாக்கல் செய்யும்போது சீல் மற்றும் லேபிளுடன் தாக்கல் செய்தோம். சா.பொ.1 நான் கைப்பற்றிய பொருள் இல்லை என்றால் சரியல்ல. மருந்து பகுப்பாய்வாளர் ஆய்வு செய்து போலியானது என்று அறிக்கை கொடுத்தால்தான் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும் என்றால் சரியல்ல. 13 ஆம் எதிரியின் பெயரை நாங்களே சா.பொ.1-இல் எழுதிக்கொண்டோம் என்றால் சரியல்ல. அ.சா.ஆ.26 முதல் அ.சா.ஆ.36 ஆவணங்களில் சக்திவேல் முருகன் டெக்ஸ்டைல்க்கு 13 ஆம் எதிரியிடமிருந்து பண பரிமாற்றம் நடந்ததாக காணப்படவில்லை என்றால் சரிதான். சேலம் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்களிலும் 13 ஆம் எதிரி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் எனக்கு தெரியாது. சா.பொ.1 போலியானது என்பதற்கு வேறு ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதால்தான் அவற்றை போலியானது என்று சொல்ல முடியும் என்றால் சரியல்ல. 13 ஆம் எதிரியின் அலுவலகத்தில் ஆய்வுசெய்து ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என்றால் எனக்கு தெரியாது. அ.சா.ஆ.41 சம்பந்தமாக எனக்கு நேரடியாக எதுவும் தெரியாது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு இந்த வழக்கு சம்பந்தமாக தகவல் சொன்னோமா என்றால் எனக்கு தெரியாது. அ.சா.ஆ.41-இல் அவர்களுக்கு தகவல் அனுப்பியதாக குறிப்பிடவில்லை என்றால் சரிதான். வெளிமாநிலங்களில் அனுமதி பெற்ற உற்பத்தியாளர்கள் மீது இங்குள்ள மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றால் சரியல்ல. அ.சா.ஆ.41-இல் தேதி பேணாவால் எழுதப்பட்டுள்ளது என்றால் சரிதான், அதில்

கையொப்பமிடும்போது தேதி கையால் எழுதப்பட்டுள்ளது. அ.சா.ஆ.41 எந்தெந்த ஆவணங்களை பரிசீலனை செய்து அது வழங்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை என்றால் சரிதான்.

சாட்சியின் கையொப்பம்

Name of the Interpreter : Not necessary

Solemnly affirmed in accordance with the provisions of the Oath Act, 1969 (Central Act 44 of 1969) on the 30th day of June 2026.

Taken down by me open court read over to the witness in the presence of accused and admitted by the witness to be correct.

**Chief Judicial Magistrate,
Virudhunagar District at
Srivilliputtur.**